

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ බ්‍රිලංච් කෙසේ සන්නායක තොසලිස්ක් කුම්‍යරස බර්ත්හමාණප් පත්තිරිකා අති ඩිජිටල් ප්‍රතිඵලිය

අංක 2105/47 - 2019 ජනවාරි මස 11 වැනි සිකුරාදා - 2019.01.11

2105/47 ஆம் இலக்கம் - 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டம்

அறிவித்தல்

2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் 51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அதே சட்டத்தின் 41(3) ஆம் பிரிவின்கீழ் எனக்குறித்தவிக்கப்பட்டுள்ள தக்துவங்களின் பயனைக் கொண்டு, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவர் ஆகிய நான், இக்கட்டளை மூலம் பின்வரும் ஒழுங்குவிதிகளைப் பிரகடனப்படுத்துகிறேன்.

மங்கள சமரவீர,
நிதி மற்றும் வெசுசன ஊடக அமைச்சர்.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,
கொழும்பு 01,
2019, சனவரி 11.

ଓଡ଼ିଆ ଲେଖକ

1. இந்த ஒழுங்குவிதிகள் 2019 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, நிதி (காபன் வரி) ஒழுங்குவிதிகள் என ஏடுத்துக் காட்டப்படலாம்.
 2. ஒவ்வொரு மோட்டார் வாகனத்தினதும் பதிவுசெய்யப்பட்ட சொந்தக்காரர்களினால் (இதனகத்துப் பின்னர் “வரி” எனக் குறிப்பிடு செய்யப்படும்) காபன் வரியொன்று செலுத்தப்படுதல் வேண்டுமென்பதுடன் அது 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் XI ஆம் பிரிவிற்கு அமைய பிரதேச செயலாளரினால் திரட்டப்படுதல் வேண்டும். மோட்டார் வாகனமொன்றின் ஒவ்வொராண்டுக்குமான வருடாந்துப் பதிவின் புதுப்பித்தலானது மாகாண மோட்டார் வாகன ஆணையாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்பட்டின், மோட்டார் வாகனமொன்றின் வருடாந்துப் பதிவின் புதுப்பித்தலின் போது குறித்து ஆணையாளர் நாயகத்தினால் அத்தகைய வரி திரட்டப்படுதல் வேண்டும்.

மோட்டார் வாகனமொன்றின் வருடாந்தப் பதிவிலின் புதுப்பித்தலானது இணையவழி சேவை மூலம் இடம்பெற்றிருப்பின், மோட்டார் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட சொந்தக் காரின் விருப்பத் தேர்விற்கேற்ப, சூறித்த வரியினைப் பிரதேச செயலாளர்க்கு அல்லது மாகாண மோட்டார் வாகன அணையாளர் நாயக்கத்திற்கு வெவ்வேறாக செலுக்குத் துல் வேண்டும்.



2A I கொடுப்ப : (I) தேவை - தீர்மானம் செய்யுதல் தனிரசையே அதி விகிதம் கேட்க எனது போதுமானதாக நாயகத்தினால், மேலே 2 ஆம் பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குழியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விகேஷமானது - 2019.01.11

3. ஒவ்வொரு பிரதேச செயலாளரினால் அல்லது மாகாண மோட்டார் வாகன ஆணையாளர் நாயகத்தினால், மேலே 2 ஆம் பந்திக்கு அமைய, ஏதேனுமொரு மாதத்திற்காகத் தீர்ட்டப்பட்ட அத்தகைய வரியானது, தீர்ட்டு நிதியத்தில் செலவு வைப்பதற்காக அடுத்து வரும் மாதத்தின் 10 ஆந் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் விருப்பத் தேர்விற்கேற்ப அனுப்பப்படுதல் வேண்டும்.
4. எவ்வேறுமொரு பிரதேச செயலாளர் அல்லது மாகாண மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் அவ்வாறு சேகரித்து, தீர்ட்டு நிதியத்திற்கு அனுப்பிய அத்தகைய தொகை தொடர்பில் மாதாந்த வருமானக் கூற்றுவான்றினை மோட்டார் வாகன ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்புதலும் வேண்டும்.

01-751